

இடைவெளி நிரப்புக.

1. சிறுவர்கள் நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
2. உடற்றிணிவுக் கட்டியின் சாதாரண நிறையின் நிறம் ஆகும்.
3. வளர்ந்தவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு மணித்தியாலங்கள் உறங்க வேண்டும்.
4. முன்பிள்ளைப் பருவத்தின் வயதெல்லை ஆகும்.
5. 15வயது பூர்த்தி அடைந்த பெண்பிள்ளைகள் அனைவரும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.